

3.1 நீண்டகால வைப்பு(சிறுவர், சிசுரக்க) - மொத்தப் புள்ளிகள்-20

3.1.1. இதுவரை சேமித்துள்ள நீண்டகால வைப்புத்தொகை 01 மில்லியன் ரூபா அல்லது அதனை விட குறைவாயின் 01 புள்ளியும், அதனைவிட அதிகரிக்கும் ஒவ்வொரு மில்லியன் ரூபாவிற்கும் 01 புள்ளி வீதம் கூடியது- 10 புள்ளிகள்

3.1.2. காலத்தினுள்ளான நீண்டகால வைப்புத் தொகையின் அதிகரிப்பு = வருடத்தினுள் சேகரித்த மொத்த நீண்டகால வைப்புக்கள்

வங்கியின் கிராம சேவகர் பிரிவுகளின் எண்ணிக்கை

இத் தொகை ரூபா 100,000 அல்லது அதனைவிட குறைவு எனின் 01 புள்ளியும் அதனைவிட அதிகரிக்கும் ஒவ்வொரு ரூபா 100,000 அதிகரிப்பிற்கும் 01புள்ளி வீதம் கூடியது - 05 புள்ளிகள்

3.1.3 காலத்திற்குள்ளான கணக்குகளின் அதிகரிப்பு = 2018.12.31 மொத்த கணக்குகள் - 2017.12.31 ல் மொத்த கணக்குகள்

2017.12.31 ல் மொத்த கணக்குகள்

இவ்வீதாசாரம் 3.5%அல்லது அதனைவிட குறைவு எனின் 01 புள்ளியும் அதனைவிட அதிகரிக்கும் ஒவ்வொரு 3.5% அதிகரிப்பிற்கும் 1புள்ளி வீதம் கூடியது - 05 புள்ளிகள்

மாவட்டம்

தொடர்.இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	கி.சே.பிரிவு எண்ணிக்கை	2017.12.31 இல் நிலமை		2018.12.31 இல் முன்னேற்றம்								வெகுமதிப்புள்ளி	மொத்தப் புள்ளிகள்
				கணக்குகளின் எண்ணிக்கை	தொகை (ரூபா)	கணக்குகளின் எண்ணிக்கை	கணக்கு எண்ணிக்கை அதிகரிப்பு %	புள்ளிகள் (க/கு எண்ணிக்கை அதிகரிப்பு)	தொகை (ரூபா)	வைப்புத் தொகைக்கான புள்ளிகள்	சராசரி வைப்புத்தொகைஅதி கரிப்பு	புள்ளிகள் (சராசரி வைப்புத்தொகை)			
1															
2															
3															
4															
5															
6															

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

3.2 சாதாரண வைப்புக்கள்(அங்கத்தவரல்லாதோர், திரியமாதா) - மொத்தப் புள்ளிகள்-32

3.2.1. இதுவரை சேமித்துள்ள சாதாரண வைப்புத் தொகை ரூபா 2மில். அல்லது அதனைவிட குறைவு எனின் 01 புள்ளியும் அதனைவிட அதிகரிக்கும் ஒவ்வொரு 02 மில்லியன் ரூபாவிற்கும் 01 புள்ளிகள் வீதம் கூடியது- 12 புள்ளிகள்

=

**மொத்த சாதாரண வைப்புத் தொகை
02 மில்லியன் ரூபா**

3.2.2.காலத்தினுள்ளான சாதாரண வைப்புத் தொகையின் அதிகரிப்பு = வருடத்தினுள் சேகரித்த மொத்த சாதாரண வைப்புக்கள்

வங்கியின் கிராம சேவகர் பிரிவுகளின் எண்ணிக்கை

இத் தொகை ரூபா 100,000 அல்லது அதனைவிட குறைவு எனின் 03 புள்ளிகளும் அதனைவிட அதிகரிக்கும் ஒவ்வொரு ரூபா 100,000 அதிகரிப்பிற்கும் 03புள்ளிகள் வீதம் கூடியது - 12 புள்ளிகள்

காலத்திற்குள்ளான கணக்குகளின் அதிகரிப்பு றீ 2018.12.31 மொத்த கணக்குகள் - 2017.12.31 ல் மொத்த கணக்குகள்

2017.12.31 ல் மொத்த கணக்குகள்

இவ்வீதாசாரம் 2.5% அல்லது அதனைவிட குறைவு எனின் 02 புள்ளியும் அதனைவிட அதிகரிக்கும் ஒவ்வொரு 2.5% அதிகரிப்பிற்கும் 02புள்ளி வீதம் கூடியது - 08 புள்ளிகள்

மாவட்டம்

தொடர்.இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	கி.சே.பிரிவு எண்ணிக்கை	2017.12.31 இல் நிலமை		2018.12.31 இல் முன்னேற்றம்							மொத்தப் புள்ளிகள்
				கணக்குகளின் எண்ணிக்கை	தொகை (ரூபா)	கணக்குகளின் எண்ணிக்கை	கணக்கு எண்ணிக்கை அதிகரிப்பு %	புள்ளிகள் (க/கு எண்ணிக்கை அதிகரிப்பு)	தொகை (ரூபா)	வைப்புத் தொகைக்கான புள்ளிகள்	சராசரி வைப்புத்தொகை அதிகரிப்பு	புள்ளிகள் (சராசரி வைப்புத்தொகை)	
1													
2													
3													
4													
5													
6													

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

3.3. உயிரோட்டமுள்ள வைப்புக்கள் (குழு வைப்பு) - மொத்தப் புள்ளிகள் - 30

3.3.1. இதுவரை சேமித்துள்ள குழு வைப்புத் தொகை ரூபா 2 மில் அல்லது அதனைவிட குறைவு எனின் 01 புள்ளியும் அதனைவிட அதிகரிக்கும் ஒவ்வொரு 02 மில்லியன் ரூபாவிற்கும் 01 புள்ளி வீதம் கூடியது- 15 புள்ளிகள்

3.3.2 காலத்தினுள்ளான குழு வைப்புத் தொகையின் அதிகரிப்பு = வருடத்தினுள் சேகரித்த குழு வைப்புத்தொகை

கிராமசேவகர் பிரிவுகளின் எண்ணிக்கை

இத்தொகை ரூபா 100,000 அல்லது அதனை விட குறைவு எனின் 2.5 புள்ளியும் , அதனை விட அதிகரிக்கும் ஒவ்வொரு ரூபா 100,000 க்கும் 2.5 புள்ளிகள் வீதம் கூடியது 10 புள்ளிகள்

3.3.3 காலத்திற்குள்ளான கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு =
$$\frac{(\text{உரிய ஆண்டு 2018} - \text{கடந்த ஆண்டு 2017}) \times 100}{\text{கடந்த ஆண்டு 2017}}$$

இவ் வீதாசாரம் 2% அல்லது அதனை விட குறைவு எனின் 2.5 புள்ளிகளும் அதனை விட அதிகரிக்கும் ஒவ்வொரு 2%க்கும் 2.5 புள்ளிகள் வீதம் கூடியது 05 புள்ளிகள்

மாவட்டம் :

தொடர்.இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	கிராமசேவகர் பிரிவுகளின் எண்ணிக்கை	2017.12.31 இல் நிலமை		2018.12.31 இல் முன்னேற்றம்								மொத்தப் புள்ளிகள்
				கணக்குகளின் எண்ணிக்கை	தொகை (ரூபா)	கணக்குகளின் எண்ணிக்கை	கணக்கு எண்ணிக்கை அதிகரிப்பு %	புள்ளிகள் (க/கு எண்ணிக்கை அதிகரிப்பு)	தொகை (ரூபா)	வைப்புத் தொகைக்கான புள்ளிகள்	சராசரி வைப்புத்தொகைஅதி கரிப்பு	புள்ளிகள் (சராசரி வைப்புத்தொகை)		
1														
2														
3														
4														
5														
6														

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

3.4.பங்கு வைப்பு - மொத்தப் புள்ளிகள் -35

3.4.1. இதுவரை சேமித்துள்ள பங்கு வைப்புத் தொகை 2 மில். அல்லது அதனை விட குறைவு எனின் 02 புள்ளிகளும் அதனை விட அதிகரிக்கும் ஒவ்வொரு 02 மில்லியன் ரூபாவிற்கும் 02 புள்ளி வீதம் கூடியது - 20 புள்ளிகள்

3.4.2.காலத்தினுள்ளான பங்கு வைப்புத் தொகையின் அதிகரிப்பு = வருடத்தினுள் சேகரிக்கப்பட்ட பங்கு வைப்புத்தொகை
கிராமசேவகர் பிரிவுகளின் எண்ணிக்கை

இத்தொகை ரூபா 10,000 அல்லது குறைவு எனின் 2.5 புள்ளிகளும் அதனை விட அதிகரிக்கும் ஒவ்வொரு ரூபா 10,000 அதிகரிப்பிற்கும் 2.5 புள்ளி வீதம் கூடியது - 10 புள்ளிகள்

3.4.3 காலத்திற்குள்ளான கணக்குகளின் எண்ணிக்கை அடி (உரிய ஆண்டு 2018 - கடந்த ஆண்டு 2017) × 100
கடந்த ஆண்டு 2017

இவ் வீதாசாரம் 1% அல்லது அதை விட குறைவு எனின் 01 புள்ளியும் அதனை விட அதிகரிக்கும் ஒவ்வொரு 1%க்கும் 01 புள்ளி வீதம் கூடியது 05 புள்ளிகள்

மாவட்டம்

தொடர்.இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	கி.சே.பிரிவு எண்ணிக்கை	2017.12.31 இல் நிலமை		2018.12.31 இல் முன்னேற்றம்							மொத்தப் புள்ளிகள்
				கணக்குகளின் எண்ணிக்கை	தொகை (ரூபா)	கணக்குகளின் எண்ணிக்கை	கணக்கு எண்ணிக்கை அதிகரிப்பு %	புள்ளிகள் (க/கு எண்ணிக்கை அதிகரிப்பு)	தொகை (ரூபா)	வைப்புத் தொகைக்கான புள்ளிகள்	சராசரி வைப்புத்தொகைஅதி கரிப்பு	புள்ளிகள் (சராசரி வைப்புத்தொகை)	
1													
2													
3													
4													
5													
6													

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

3.5 அங்கத்தவர் சேமிப்பு - புள்ளிகள் 08

3.5.1. இது வரை சேமித்துள்ள அங்கத்தவர் சேமிப்புக்களின் தொகை ரூபா 6 மில். அல்லது அதனை விட குறைவு எனின் 01 புள்ளியும் அதனை விட அதிகரிக்கும் ஒவ்வொரு 6 மில் ரூபாவுக்கும் 01 புள்ளி வீதம் கூடியது 04 புள்ளிகள்

=

**மொத்த அங்கத்தவர் வைப்புத் தொகை
06 மில்லியன் ரூபா**

3.5.2 காலத்தினுள்ளான அங்கத்தவர் சேமிப்பு வைப்புத் தொகையின் அதிகரிப்பு = வருடத்தினுள் சேகரித்த சாதாரண வைப்புத்தொகை
கிராமசேவகர் பிரிவுகளின் எண்ணிக்கை

இத்தொகை ரூபா 50,000 அல்லது அதனை விட குறைவு எனின் 0.5 புள்ளிகளும் அதனை விட அதிகரிக்கும் ஒவ்வொரு ரூபா 50,000 அதிகரிப்பிற்கும் 0.5 புள்ளி வீதம் கூடியது - 02 புள்ளிகள்

3.5.3 காலத்திற்குள்ளான கணக்குகளின் எண்ணிக்கை அதி (உரிய ஆண்டு 2018 - கடந்த ஆண்டு 2017) × 100
கடந்த ஆண்டு 2017

இவ் வீதாசாரம் 3.5% அல்லது அதை விட குறைவு எனின் 01 புள்ளியும் அதனை விட அதிகரிக்கும் ஒவ்வொரு 3.5%க்கும் 01 புள்ளி வீதம் கூடியது 02 புள்ளிகள்

மாவட்டம்

தொடர்.இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	கி.சே.பிரிவு எண்ணிக்கை	2017.12.31 இல் நிலமை		2018.12.31 இல் முன்னேற்றம்							மொத்தப் புள்ளிகள்
				கணக்குகளின் எண்ணிக்கை	தொகை (ரூபா)	கணக்குகளின் எண்ணிக்கை	கணக்கு எண்ணிக்கை அதிகரிப்பு %	புள்ளிகள் (க/கு எண்ணிக்கை அதிகரிப்பு)	தொகை (ரூபா)	வைப்புத் தொகைக்கான புள்ளிகள்	சராசரி வைப்புத்தொகைஅதிகரிப்பு	புள்ளிகள் (சராசரி வைப்புத்தொகை)	
1													
2													
3													
4													
5													
6													

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

4.கடன் புள்ளிகள் - 135□

வெளியில் உள்ள அறவிடவேண்டிய கடன்கள் - 60 பள்ளிகள்

4.1.வெளியில் உள்ள கடன் தொகை 10 மில்லியன் அல்லது அதனை விட குறைவு எனின் 4.25 புள்ளியும் அதனை விட அதிகரிக்கும் ஒவ்வொரு 10 மில் ரூபாவுக்கும் 4.25 புள்ளிகள் வீதம் கூடியது 60 புள்ளிகள்

* வெளியில் உள்ள கடன் தொகை 145 மில்லியனை விட மேற்படி (Bonus) 01 புள்ளி வழங்கப்படும்

4.2 கடன் தொகையின் அதிகரிப்பு = $\frac{(2018 \text{ இல் விடுவிக்கப்பட்ட மொத்தக்கடன் தொகை} - 2017 \text{ ல் விடுவிக்கப்பட்ட மொ.கடன்}) \times 100}{2017 \text{ இல் விடுவிக்கப்பட்ட கடன் தொகை}}$

கடன் தொகையின் அதிகரிப்பு 10% அல்லது அதனை விட குறைவு எனின் 15 புள்ளிகளும் அதனை விட அதிகரிக்கும் ஒவ்வொரு 10% அதிகரிப்பிற்கும் 15 புள்ளிகள் வீதம் கூடியது 50 புள்ளிகள்

4.3 கடன் எண்ணிக்கைகளின் அதிகரிப்பு $\frac{(2018 \text{ மொ.கடன்களின் எண்ணிக்கை} - 2017 \text{ மொத்த கடன்களின் எண்ணிக்கை}) \times 100}{2017 \text{ இல் மொத்த கடன்களின் எண்ணிக்கை}}$

இவ் வீதாசாரம் 3.5% அல்லது அதை விட குறைவு எனின் 2.5 புள்ளிகளும் அதனை விட அதிகரிக்கும் ஒவ்வொரு 3.5%க்கும் 2.5 புள்ளிகள் வீதம் கூடியது 10 புள்ளிகள்

மாவட்டம்

தொடர்.இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	விடுவிக்கப்பட்ட கடன்கள்								2018.12.31 திகதியில் வெளியில் உள்ள கடன்கள்		மொத்தப் புள்ளிகள்	போனஸ் புள்ளிகள்	மொத்தப் புள்ளிகள்
			2017.12.31. திகதியில்			2018.12.31. திகதியில்									
			கடன்களின் எண்ணிக்கை	தொகை (ரூபா)	கடன்களின் எண்ணிக்கை அதிகரிப்பு வீதம்	கடன்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கான புள்ளிகள்	கடன்களின் எண்ணிக்கை	தொகை (ரூபா)	தொகை அதிகரிப்பு வீதம்	தொகை அதிகரிப்புக்கான புள்ளிகள்	தொகை (ரூபா)	புள்ளிகள்			
1															
2															
3															
4															
5															
6															

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

4.4 கடனாளிகளின் வீதம் - 15 புள்ளிகள்

கடனாளிகளின் வீதம்:- $\frac{\text{வெளியில் உள்ள கடன்களின் எண்ணிக்கை} \times 100}{\text{பங்குதாரர்களின் எண்ணிக்கை}}$

இதன் வீதாசாரம் 10% அல்லது அதனை விட குறைவு எனின் 03 புள்ளிகளும் அதனை விட அதிகரிக்கும் ஒவ்வொரு 10%க்கும் 3 புள்ளிகள் வதீம் கூடியது 15

மாவட்டம் :

தொடர்.இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	2018.12.31 பங்காளர்களின் எண்ணிக்கை	2018.12.31 வெளியில் உள்ள கடன்களின் எண்ணிக்கை	கடனாளிகளின் வீதம்	புள்ளிகள்
1						
2						
3						
4						
5						
6						

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

5.1.1 காலங் கடந்த கடன்கள்(09 மாதத்திற்கு குறைந்தது) - 15புள்ளிகள்

காலங் கடந்த கடன் வீதம் 0 எனின் - 15 புள்ளிகள்

காலங்கடந்த கடன் வீதம் $0 \leq 1\%$ எனின் - 12 புள்ளிகள்

காலங்கடந்த கடன் வீதம் $1 \leq 3\%$ எனின் - 10 புள்ளிகள்

காலங்கடந்த கடன் வீதம் $3 \leq 5\%$ எனின் - 5 புள்ளிகள்

காலங்கடந்த கடன் வீதம் $\leq 10\%$ எனின் - 0 புள்ளி

காலங் கடந்த கடன் வீதம் 10% ஐ விட அதிகரிக்கும் போது ஒவ்வொரு 10% க்கு (-1) கூடியது (-5) புள்ளிகள் சேர்க்கப்படும்

காலங்கடந்த கடன் வீதம் = காலங்கடந்த தவணைகள் உட்பட அதற்கான மொத்தக் கடன் தொகை $\times 100$

வெளியில் உள்ள கடன் தொகை

காலங் கடந்த கடன் இல்லாத வங்கிகளுக்கு முழுமையான 15 புள்ளிகள் வழங்கப்படும்

மாவட்டம் :

தொடர்.இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	2018.12.31 இல்			
			வெளியில் உள்ள கடன் தொகை	காலங்கடந்த கடன் தொகை (ரூபா)	காலங் கடந்த கடன் வீதம்	புள்ளிகள்
1						
2						
3						
4						
5						
6						

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

5.1.2 அறவிட முடியாக் கடன் வீதம் - 15 புள்ளிகள்

09 மாதங்களுக்கு கூடிய காலங் கடந்த கடன்கள் இங்கு கருத்தில் கொள்ளப்படும்

அறவிடமுடியாக் கடன் வீதம் 0 எனின் 15 புள்ளிகள்

அறவிட முடியாக் கடன் வீதம் $0 \leq 0.5\%$ எனின் - 12 புள்ளிகள்

அறவிட முடியாக் கடன் வீதம் $0.5 \leq 1.5\%$ இடையில் எனின் - 10 புள்ளிகள்

அறவிட முடியாக் கடன் வீதம் $1.5 \leq 3\%$ இடையில் எனின் - 05 புள்ளிகள்

அறவிட முடியாக் கடன் வீதம் $3 \leq 5\%$ எனின் - 0 புள்ளி

அறவிட முடியாக் கடன் வீதம் 5% க்கு அதிகம் எனின் ஒவ்வொரு 5% வீதத்துக்கும்(-2) புள்ளி வீதம் கூடியது(-10) புள்ளிகள்

$$\text{அறவிட முடியாக் கடன் வீதம்} = \frac{\text{மொத்த அறவிட முடியாக் கடன் தொகை}}{\text{மொத்த வெளியில் உள்ள கடன் தொகை}} \times 100$$

மாவட்டம்

தொடர்-இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	2018.12.31			
			அறவிட முடியாக் கடன் தொகை	வெளியில் உள்ள கடன் தொகை	வீதம்	புள்ளி
1						
2						
3						
4						
5						
6						

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

5.1.3 அறவிட முடியாக் கடன் மீள் அறவீடு - 15 புள்ளிகள்

மொத்த அறவிட முடியாக் கடன் தொகையில் இருந்து மீள் அறவீடு செய்யப்படும் ஒவ்வொரு 10% க்கும் 0.5 புள்ளி வீதம் கூடியது 03 புள்ளிகள் வழங்கப்படும்

2018 இல் அறவிட்ட அறவிட முடியாக் கடன் தொகை

X 100

2017.12.31 இல் அறவிட முடியாக் கடன் மீதி + 2018 இல் ஒதுக்கப்பட்ட அறவிட முடியாக் கடன் தொகை

அறவிட முடியாக் கடன் வீதம் "0" எனின் இதன் கூடிய புள்ளி 15 உம் வழங்கப்படும்

மாவட்டம் :

தொடர்.இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	2017.12.31 இல் மொத்த அறவிட முடியாக் கடன் தொகை	2018.12.31 இல் அ.மு.க.ஒதுக்கம் (ரூபா)	2018.12.31 இல் அறவிடப்பட்ட அ.மு.கடன்	(மொத்த அ.மு.கடனில் அறவீடு செய்த அ.மு.க) வீதம்	புள்ளிகள்	அ.மு.க இல்லை எனின் 15 புள்ளிகளையும் இக்கட்டில் இடவும்
1								
2								
3								
4								
5								
6								

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

5.1.4 ஊழியர் மோசடிக் கடன் (எதிர்க்கணிய புள்ளி)□

ஊழியர் மோசடிக் கடன் கணக்கின் மீதி 50000.00 ரூபாவிற்கு (-1) புள்ளி வழங்கப்படுவதுடன் இம் மீதி அதிகரிக்கும் ஒவ்வொரு 50000.00 ரூபாவிற்கும்(-1) புள்ளி வீதம் சேர்க்கப்படும்.

மாவட்டம்

தொடர்.இ ல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	2018.12.31இல் ஊழியர் மோசடி கணக்கில் உள்ள மீதி	புள்ளிகள்
1				
2				
3				
4				
5				
6				

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

5.1.5 அறவிட முடியாக்கடன் ஒதுக்கம் செய்யப்படாமை (எதிர்க்கணிய புள்ளி)□

கணிப்பீட்டுக் காலத்தினுள் ஏதாவது ஒரு வங்கி சுற்று நிருப ஆலோசனைகளின் பிரகாரம் 100% அறவிட முடியாக் கடனுக்கான ஒதுக்கங்கள் செய்யவில்லை எனின் பெற்றுக் கொண்ட புள்ளிகளில் (-5) புள்ளிகள் சேர்க்கப்படும்.

மாவட்டம் :

தொடர்-இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	2018.12.31 இல் அறவிட முடியாக் கடன்	2018.12.31 இல் அறவிட முடியாக் கடன் ஒதுக்கம் செய்துள்ள தொகை	எதிர்க்கணியப் புள்ளிகள்
1					
2					
3					
4					
5					
6					

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

5.2.1 திரவத்தன்மை வீதம் - 05 புள்ளி

திரவத்தன்மை வதீம் 1% ற்கும் 10% ற்கும் உட்பட்டதாக இருக்குமாயின் 05 புள்ளிகளும் இதனை விட அதிகரிக்கும் ஒவ்வொரு 1% ற்கும் (-1) புள்ளி சேர்க்கப்படும். இல்லை எனின் 0 புள்ளி வழங்கப்படும்.

$$\text{திரவத் தன்மை வீதம்} = \frac{\text{சேமிப்பு வைப்பு மீதி} + \text{கையிருப்பு மீதி} + \text{நடைமுறைக் கணக்கு மீதி}}{\text{மொத்த வைப்பு}} \times 100$$

நடைமுறைக் கணக்கு மீதி கணிக்கும் போது வாடிக்கையாளர் வைப்புச் செய்த காசோலை கணக்கு மீதி சேர்த்துக்கொள்ளப்பட்டது

மாவட்டம் :

	வங்கிச்சங்கம்	வங்கி	2018.12.31 இல் திரவச்சொத்து(ரூபா)	2018.12.31 இல் மொத்த வைப்புக்கள்	வீதம்	புள்ளி
1						
2						
3						
4						
5						
6						

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

5.2.2 வைப்புக்களுக்கான கடன் வீதம் - 10 புள்ளிகள்

வைப்புக்களுக்கான கடன் வீதம் =

வெளியில் உள்ள கடன் தொகை 100

மொத்த வைப்புக்கள்

(மொத்த வைப்புக்கள் = பங்கு + அங்கத்தவர் + அங்கத்தவர் அல்லாதோர் + சிறுவர் + திரியமாதா + குழு + சிகரக்க + கட்டாயசேமிப்பு)

50%க்கும் 70%க்கும் இடையில் எனின் 5 புள்ளிகளும், 70% - 80%க்கும் இடையில் எனின் 8 புள்ளிகளும் 80%க்கும் 110%க்கும் இடையில் எனின் 10 புள்ளிகளும் அவ்வாறு இல்லை எனின் புள்ளிகள் இல்லை

மாவட்டம் :

தொடர்.இ ல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	2018.12.31 வெளியில் உள்ள கடன் தொகை	2018.12.31 மொத்த வைப்புத் தொகை	வைப்புக்களுக்கான கடன் வீதம்	புள்ளிகள்
1						
2						
3						
4						
5						
6						

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

5.3.1 செயற்பாட்டு இடர்களை முகாமை செய்தல் 25 புள்ளிகள்□

1. 2018.12.31 வரை கிடைத்துள்ள கணக்காய்வு அவதானிப்புக்களுக்கு 14 நாட்களுக்குள் பதில் அனுப்ப நடவடிக்கை எடுத்தல் - 05 புள்ளிகள்

2.வங்கியின் சகல பரீட்சை மீதிகளையும் சமப்படுத்தல் -05 புள்ளிகள்

50% ஐ விட கூடிய வீதத்தில் பரீட்சை மீதி சமப்படாமல் இருப்பின் (-5) புள்ளியும் அதனைவிட குறைவு எனின் 0 புள்ளியும்

3. பொதுப்பேரேட்டை update பண்ணி இருப்பின் கூடியது 05 புள்ளிகள் இல்லை எனின் (-1)

4. வருடத்தினுள் வங்கியின் நற்பெயரை உயர்த்தும் வண்ணம் மேற்கொண்டுள்ள சமூகப் பணிகள் 3 அல்லது அதனை விட அதிகம் எனில் 10 புள்ளிகள் ஒரு வேலைத்திட்டத்திற்கு 03 புள்ளி வீதம் சான்றுகள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

5. தொங்கல் கணக்கு மீதிகள் காணப்படின் (-5) புள்ளிகள் சேர்க்கலாம் இல்லையாயின் புள்ளிகள் இல்லை

மாவட்டம் :

தொடர். இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	செயற்பாடு இடர் முகாமைத்துவம்					மொத்தப் புள்ளி
			1 (05புள்ளிகள்)	2 (05புள்ளிகள்)	3 (05புள்ளிகள்)	4 (10புள்ளிகள்)	5 (-05புள்ளிகள்)	
1								
2								
3								
4								
5								
6								

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

5.3.2 அலுவலக முகாமைத்துவம் (கோவைகள் செயற்படுத்துதல்)- 25 புள்ளிகள்

I. கோவைகள் சரியான முறையில் இற்றைப்படுத்தி(Update) செயற்படுத்தி இருப்பின் -10 புள்ளிகள்

* இற்றைப்படுத்திய கோவைகளைச் செயற்படுத்திச் செல்லல், ஆவணங்கள், லொக் புத்தகம் உட்பட அனைத்து உள்ளக நிருவாக ஆவணங்கள் பேணல்(உள்வரும் வெளிச்செல்லும் கடிதப்பதிவேடு, வரவுப்பதிவேடு, லீவுப்பதிவேடு, வெளிச்செல்லல், குறுகிய லீவுப்பதிவேடு லொக் புத்தகம் உட்பட அனைத்து உள்ளக நிருவாக ஆவணங்களையும் பேணல்).

* கோவைகள் ஆவணங்கள் அட்டையில் தெளிவான விதத்தில் பெயர் மற்றும் இலக்கம் இடப்பட்டிருத்தல்.

* கோவைகள், கடிதங்களுக்கு இலக்கமிடப்பட்டிருப்பதுடன் கடிதக்கோவைகளை உரியமுறையில் நடாத்திச் செல்லல்.

* மேற்பார்வை உத்தியோகத்தருக்கு அனுப்பி வைக்கப்படும் கடிதங்களுக்கு கோவைக் குறிப்புகள் எழுதுதல்.

ஒவ்வொரு விடயத்தின் பூரணத் தன்மைக்கும் 2.5 புள்ளி வீதம் கூடியது 10 புள்ளிகள்.

II. சுற்றுநிருபங்கள் நெறிப்படுத்தல்கள் மற்றும் உள்ளக வழிகாட்டிகள் உரிய முறையில் கோவை செய்து பேணல் 05 புள்ளிகள்

50% அல்லது அதற்கு மேற்பட்ட வீதத்தில் பரீட்சை மீதிகள் சமப்படாது இருப்பின் (-1) புள்ளி சேர்க்கப்படும்.

III. கோவைகளை உரிய முறையில் இலகுவாக பயன்படுத்தக்கூடிய விதத்தில் அடுக்கி வைத்தல் - 05 புள்ளிகள்

IV. பணப் பெட்டியின் திறப்பினை உரிய முறையில் பயன்படுத்தல் - 05 புள்ளிகள்

மாவட்டம் :

தொடர். இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	கோவைகள்				மொத்தப் புள்ளிகள்
			1	2	3	4	
1							
2							
3							
4							
5							
6							

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

5.3.3 தகவல்களை முகாமை செய்தல் - 15 புள்ளிகள்□

- I. 2017/13 இலக்க கணக்க முடித்தல் மற்றும் நிதிக்கூற்று தயாரித்தல் மற்றும் சுற்றுநிருபத்திற்கு அமைய 2018.12.31ம் திகதியில் அனுப்ப வேண்டிய அறிக்கைகளை அறிக்கையிடல் உரிய தினத்திற்கு முன்னர் சரியான விதத்தில் சகல அறிக்கைகளையும்
- II. (செயற்பாட்டுத் திட்டமிடலுடன் கூடிய கோவைகளைச் செயற்படுத்துதல், அதன் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல்)
□
- III. முறையான பின்னூட்டல் நடவடிக்கைகள், முன்னேற்ற மீளாய்வுகளை மெற்கொள்ளல்.(கூட்டக்குறிப்புகள், பங்குபற்றியோர் பட்டியல் என்பன கவனத்தில் கொள்ளப்படும்) - 05 புள்ளி

மாவட்டம் :

தொடர். இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	தகவல் முகாமைத்துவம்			மொத்தப் புள்ளிகள்
			1	2	3	
1						
2						
3						
4						
5						
6						

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

6. இலாபத் தன்மை - 80 புள்ளிகள்

6.1 வருட இலாபம் 1 மில்லியன் ரூபாவுக்கு 03 புள்ளிகள் வீதம் கூடியது 35 புள்ளிகள்

* இலாபம் 13-15 மில்லியன் ரூபாவெனின் 1 மேலதிக (Bonus) புள்ளியும், 15 மில்லியன் ரூபாவுக்கு மேல் எனின் 02 மேலதிக புள்ளிகளும் (Bonus) வழங்கப்படும்

மொத்த இலாபம்

ஒரு மில்லியன் ரூபா

மாவட்டம் :

தொடர்.இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	2018.12.31இல் இலாபம்	புள்ளிகள்	Bonus புள்ளிகள்	மொத்தப் புள்ளிகள்
1						
2						
3						
4						
5						
6						

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

6.2 வருமானத்தின் கடன் வட்டி வருமானம் - புள்ளிகள் -20□

$$\frac{\text{கடன் வட்டி வருமானம்}}{\text{மொத்த வருமானம்}} \times 100$$

கடன் வட்டி வருமானம் 10% அல்லது அதனை விட குறைவு எனின் 04 புள்ளிகளும் அதனைவிட அதிகரிக்கும் ஒவ்வொரு 10 % க்கும் 04 புள்ளிகள் வீதம் கூடியது 20 புள்ளிகள்

மாவட்டம் :

தொடர்இ ல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	2018 இல் கடன் வட்டி வருமானம்	2018 இல் மொத்த வருமானம்	கடன் வட்டி வருமானம் மொத்த வருமானத்தின் விகிதாசாரம்	புள்ளிகள்
1						
2						
3						
4						
5						
6						

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

6.3 சொத்துக்கான இலாப பெறுபனவு வீதம் AROA - 10புள்ளிகள்

$$\text{சொத்து இலாப பெறுவனவு வீதம் (AROA)} = \frac{\text{தேறிய இலாபம்} \times 100}{\text{சராசரி மொத்தச் சொத்து}}$$

$$\text{சராசரி மொத்தச் சொத்து} = \frac{\text{ஆரம்பச் சொத்து} + \text{இறுதிச் சொத்து}}{2}$$

சொத்துக்கான இலாப பெறுவனவு வீதம் 1% மாயின் 03 புள்ளியும் இதனை விட அதிகரிக்கின்ற ஒவ்வொரு 0.5 அலகிற்கும் 2.5 புள்ளி வீதம் கூடியது 10 புள்ளிகள்

மாவட்டம் :

தொடர்.இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	2018.12.31 இல் தேறிய இலாபம்	2018.12.31 இல் சராசரி மொத்தச் சொத்து	சொத்துக்களுக்கான இலாபப் பெறுவனவு வீதம்	புள்ளிகள்
1						
2						
3						
4						
5						
6						

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

6.4 பங்கொன்றின் உழைப்பு - 05 புள்ளிகள்

வருடத்தின் தேறிய இலாபம்

பூர்த்தி செய்த பங்குகளின் எண்ணிக்கை

பங்கொன்றின் உழைப்பு வீதம் ≤ 1000 எனின் 02 புள்ளிகளும் அதனை விட அதிகரிக்கும் ஒவ்வொரு 200 அலகிற்கும் 1 புள்ளி வீதம் கூடியது 05 புள்ளிகள்

மாவட்டம் :

தொடர்.இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	2018.12.31 தேறிய இலாபம்	2018.12.31 இயற்றி செய்த பங்குகளின் எண்ணிக்கை	பங்கின் உழைப்பு	புள்ளி
1						
2						
3						
4						
5						
6						

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

6.5 வங்கியின் நிதி இஸ்திரத்தன்மை 05 புள்ளிகள்

தேறிய நிதிச் சொத்து (மொத்த சொத்து - வெளியின் பொறுப்பு)
வெளியின் பொறுப்பு (மொ.வைப்புக்கள் + மீள் நிதியீட்ட கடன் + செலுத்த வேண்டியவை)

இது ஒவ்வொரு 10% அல்லது அதனை விட குறைவு எனின் 2.5 புள்ளியும், பின்னர் அதிகரிக்கும் ஒவ்வொரு 10% க்கும் 2.5 புள்ளிகள் வீதம் கூடியது - 5 புள்ளிகள்

மாவட்டம் :

தொடர்.இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	2018.12.31 தேறிய நிதிச் சொத்து	2018.12.31 வெளியார் பொறுப்பு	வீதம்	புள்ளிகள்
1						
2						
3						
4						
5						
6						

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

6.6 பணிக்குழு செலவு வீதம் - 05 புள்ளிகள்

$\frac{\text{பணிக்குழு செலவு}}{\text{வருடத்தின் மொத்த வருமானம்}} \times 100$

பணிக்குழு செலவு வீதம்

30% தை விட குறைவு எனின்- 2 புள்ளிகள்

30 > - $\geq$ 25% எனின் - 3 புள்ளிகள்

25 > - $\geq$ 20% 25% எனின் - 4 புள்ளிகள்

20% தை விட அதிகம் எனின்- 5 புள்ளிகள்

மாவட்டம் :

தொடர். இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	வருடத்தின் மொத்த வருமானம்	2018.12.31 பணிக்குழு செலவு	வீதம்	புள்ளிகள்
1						
2						
3						
4						
5						
6						

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

7.வங்கிச் சுற்றாடல் - 35 புள்ளிகள்□

1. சுற்றுநிருப ஆலோசனையின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட பெயர்ப்பலகை - 5 புள்ளிகள்
2. சுற்றுநிருப ஆலோசனையின் பிரகாரம் வர்ணம் பூசுதல் - 5 புள்ளிகள்
- 3.வங்கிக் கட்டிட பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளும் (மதில் /வேலி நிரந்தர பாதுகாப்பான கட்டிடமாக இருத்தல்) - 5 புள்ளிகள்
4. தோட்டத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருத்தல் - 5 புள்ளிகள்
- 5 வாடிக்கையாளர் மற்றும் சமூகத் தலைவர்களுக்கான வசதிகள் (ஆசன வசதிகள், குடிநீர், மலசலகூட வசதிகள், தினசரிப் பத்திரிகை, தொலைக்காட்சிப் பெட்டி) ஒரு விடயத்துக்கு 2.5 புள்ளிகள் வீதம் கூடியது 10 புள்ளிகள்
6. சுற்றுநிருபத்தின் பிரகாரம் தேவை இல்லாதவற்றை அழிக்காமல் வைத்திருத்தல் - (-1 புள்ளி)
7. வாடிக்கையாளர் அறிந்துகொள்வதற்கான அடிப்படைத் தகவல்களை காட்சிப்படுத்தல் (வைப்பு வகை, கடன் வகை, வட்டி வீதம், கடன் எல்லைகள், மற்றும் பிரதான காரியாலயத்தின் தொலைபேசி இலக்கங்கள் - 5 புள்ளிகள்

மாவட்டம் :

தொடர்.இ ல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	வங்கிச்சுற்றாடல்							மொத்தப் புள்ளிகள்
			1	2	3	4	5	6	7	
1										
2										
3										
4										
5										
6										

தயாரித்தவர்:-

பரிசீலித்தவர்:-

மொத்தப் புள்ளிகள்

மாவட்டம் :-

தொடர். இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	புள்ளிகள்					மொத்தப் புள்ளிகள்
			125	135	80	125	35	
			வைப்புக்கள்	கடன்	இலாபத் தன்மை	இடர்முகாமைத்துவம்	வங்கிச் சுற்றாடல்	
1								
2								
3								
4								
5								
6								

மொத்தப் புள்ளிகள்

மாவட்டம்:-

தொ. இல	சமுதாய அடிப்படை வங்கிச் சங்கம்	சமுதாய அடிப்படை வங்கி	மொத்தப் புள்ளிகள்	தரப்படுத்தல்
1				
2				
3				
4				
5				
6				
7				
8				
9				
10				
11				
12				
13				
14				
15				